

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பண்டாரவளை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் பண்டாரவளை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பெறுமதி ரூபா 1,716,683 செலவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கிணற்றின் பெறுமதி மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம். கணக்குகள் சரிசெய்யப்படும்.	சரியாக கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் கைப்பெற்றப்பட்ட ரூபா 662,341 சொத்துக்களின் பெறுமதி மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	போது மேற்படி	மேற்படி

1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 149 ஆம் பிரிவு மற்றும் 1968 இன் 17ஆம் இலக்க சற்றுலா அபிவிருத்தி சட்டம்	உப விதிகள் அங்கீகரித்து அதிகாரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சற்றுலா அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வியாபாரங்களில் இருந்து சரியாக வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சற்றுலா சபையில் பதிவு செய்த ஹோட்டல்களின் வருமானத்தில் 01 சதவீத தொகையை அறவிடுவதற்காக ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.	உப விதிகள் தாயரித்து சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் சரியாக அறவிடப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 19,053,591 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 27,806,732 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

	2024				2023			
வருமானமான மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் ரூபா '000	சிட்டையிடப் பட்ட வருமானம் ரூபா '000	சேகரிக்கப்பட்ட வருமானம் ரூபா '000	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை ரூபா '000	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் ரூபா '000	சிட்டையிடப் பட்ட வருமானம் ரூபா '000	சேகரிக்கப்பட்ட வருமானம் ரூபா '000	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை ரூபா '000
i. ஆதன வரியும் வரியும்	739,030	838,445	454,674	1,044,890	604,950	665,800	541,992	846,636
ii. வாடகை	410,000	396,500	352,500	44,000	216,000	5,592,310	5,592,310	-
iii. அனுமதிப்பத்தி ரக் கட்டணம்	506,000	468,809	468,809	-	350,000	423,750	423,750	-
iv. ஏனைய வருமானம்	3,231,400	6,471,348	1,102,967	5,368,381	2,352,500	7,681,471	1,081,539	6,599,932
மொத்தம்	4,886,430	8,175,102	2,378,950	6,457,271	3,523,450	14,363,331	7,639,591	7,446,568

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
செயலிழந்த நீர் செயற்திட்டத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு முதல் அறவிட வேண்டிய ரூபா 480,055 நீர்க் கட்டணத்தை அறவிடுவதற்கோ அல்லது ஏனைய பொருத்தமான நடவடிக்கைகளோ எடுக்கப்பட்டிருக்கவில்லை.	அறவிட வேண்டிய நிலுவைத் தொகையை அறவிடுவதற்கு நுகர்வோர்களுக்கு அறிவிக்கப் வேண்டும்.	நிலுவை வருமானம் அறவிடப்படல் வேண்டும்.

2.2.3 நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மாகாண செயலாளரிடமிருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடமிருந்தும் மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்ற தண்டப்பணம் ரூபா 25,739,634 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 22,947,385 பெற்றுக்கொள்ளப்பட்டிருக்க வில்லை.	நிலுவை நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணங்க ளுக்காக நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்ற பட்டோலைகள் யாவும் உரிய நிதியினை விடுவிக்க வேண்டிய நிறுவனத் திற்கு அனுப்பப்பட்டுள்ளது.	நீதிமன்ற தண்டப் பணம் மற்றும் முத்திரைக் கட்டண வருமானம் விரைவாக பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதல்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபைக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பணிகளை நிறைவேற்றுவதற்காக பாதிட்டின் மூலம் நிதி ஏற்பாடு ஒதுக்கப்படாமல் மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு நிலையான வைப்பில் ரூபா 50,408,482 மீதி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.	கருத்துத் தெரிவிக்கப்படவில்லை.	நிதியம் ஆக்கபூர்வ மானதாக பயன்படுத்தப்படல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
கூட்டுப்பெறுமதி ரூபா 182,583,636 ஆன 03 சொத்து விடயங்களுக்குரிய விடயங்களுக்கு உரிய முறையான மதிப்பீட்டு அறிக்கை பெறப்படாதிருந்த துடன் நிலையான சொத்துப் பதிவேட்டும் நாளது வரையாக்கப்பட்டிருக்கவில்லை.	தற்காலிக மதிப்பீட்டுக் குழுவின் மூலம் உரிய சொத்துக்கள் சரியாக இனங்கண்டு மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக எதிர்வரும் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவிற்கு அனுப்பி பரிந்துரையினைப் பெற்று 2025 இன் கணக்காண்டின் போது சரிசெய்யப்படும்.	நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்படுகின்ற மீதிகள் தொடர்பான சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தில் பராமரிக்கப்படுகின்ற 149 வீதி விளக்குகள் செயலிழந்த நிலையில் காணப்பட்டது.	தற்போது செயலிழந்துள்ள 185 வீதி விளக்குகளில் 36 மின் குமிழ்களை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	வீதி விளக்குகளை முறையான பிரகாரம் பராமரித்தல் வேண்டும்.

3.4 விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2016 ஆம் ஆண்டின் போது ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் நிதி அணுசரணையின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் புறநெகும் செயற்திட்டத்திற்கு இணையாக ரூபா 400 மில்லியன் செலவில் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்த பண்டாரவளை ஹில்லுய பிரதேச சபைக் கட்டிடம், நூலகம், வாராந்த சந்தை மற்றும் மலசல கூட முறைமை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் குறைவான பயன்பாட்டுடன் காணப்பட்டது.	மேல் மாடியில் ஒரு பகுதி நூலகத்திற்காக ஒதுக்கப் பட்டுள்ளதுடன் பிரதேச வாதிகள் மற்றும் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயம், தர்மாசோக மகா வித்தியாலயம், ஹில்லுய மகா வித்தியாலயம் என்ற பாடசாலைகளின் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். கீழ் மாடியில் ஒரு பகுதி தொலைத்தொடர்பு நிலையமொன்றாக பயன்படுத்தப்படுகின்றது. உள்ளூராட்டு, வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளுக்காக தங்குமிட வசதிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.	நிதி ஏற்பாடுகளை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டியிருந்ததுடன் சொத்துக்கள் செயற்திறனாக பயன்படுத்தப்படல் வேண்டும்.
(ஆ) பிரதேச அபிவிருத்தி உதவி செயற்திட்டத்தின் கீழ் ரூபா 3,975,000 செலவில் கழிவுப் பொருள் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக 2023 யூன் மாதத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த 02 கொள்கலன் பெட்டிகள் கணக்காய்வுத் திகதியான 2025 மார்ச் 04 வரையிலும் ஹில்லுய உப அலுவலக வளவிலும் மற்றும் அமுணுதோவ விளையாட்டு மைதானத்திலும் விளைவற்றுக் காணப்பட்டது.	ஏனைய உள்ளூராட்சி நிறுவனத்திற்கு தேவையாக காணப்படுகின்றமையால் சபையின் நிதியத்திற்கு நட்டம் ஏற்படாத வகையில் பெறப்பட்ட விலையில் கையளிப்பதற்கோ அல்லது மீண்டும் ஒரு தடவை கேள்வி நடைமுறைகளைப் பின்பற்றி ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும்.	விளைவற்ற சொத்துக்களை விரைவாக வருமானத்தை உழைப்பதற்காக பயன்படுத்துதல் வேண்டும்.

3.5 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபைக்குச் சொந்தமான பெகோ இயந்திரத்திற்காக 2023 சனவரி முதல் 2024 திசம்பர் வரை எரிபொருள் கட்டளையின் பிரகாரம் பயன்படுத்தப்பட்ட ரூபா 126,250 ஆன 410 லீட்டர் எரிபொருள் மற்றும் ரூபா 18,970 பெறுமதியான 10 லீற்றர் எஞ்ஜின் ஓயில் நாளாந்த ஓட்ட அட்டவணையில் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை.	எஞ்ஜின் ஓயில் 10 லீற்றரில் 05 லீற்றர் இயந்திரத்திற்கு அவ்வப்போது இயந்திரத்திற்கு இடப்பட்டுள்ளது. மிகுதி களஞ்சியத்தில் இடப்பட்டுள்ளது. கட்டளை இலக்கம் 854548 இல் பெறப்பட்ட எரிபொருள் கட்டளை இலக்கம் இன்றிய ஓட்டக் குறிப்பிடல் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஓட்டக் குறிப்புக்களில் உள்ளடக்கப்படாத 110 லீற்றர் எரிபொருளுக்காக செலுத்த வேண்டிய ரூபா 37,350 தொகையை செலுத்துமாறு கனரக இயந்திர செயற்படுத்துநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.	எரிபொருள் முறையற்ற பயன்பாடு தொடர்பாக விசாரணை ஒன்று நடாத்தி அதன் பரிந்துரை அமுல்படுத்தப்படல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபை தயாரித்திருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானத்துடன் ஒப்பீடு செய்த போது 05 வருமான விடயங்களில் 15 சதவீதம் முதல் 77 சதவீதம் வரையிலான முரண்கள் காணப்பட்டதுடன் 04 செலவின விடயங்களில் 20 சதவீதம் முதல் 67 சதவீதம் வரையிலான முரண்கள் காணப்பட்டது.	கருத்துத் தெரிவிக்கப்படவில்லை.	பாதீடு ஆக்கபூர்வமான கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்படல் வேண்டும்.